EIH Associated Hotels Limited

24th July 2025

The National Stock Exchange of India

Limited

Exchange Plaza, 5th Floor Plot No. C/1, G Block

Bandra Kurla Complex Bandra(E)

Mumbai - 400051

Code: EIHAHOTELS

The BSE Limited

Corporate Relationship Dept. 1st Floor, New Trading Ring,

Rotunda Building

Phiroze Jeejeebhoy Towers

Dalal Street, Fort Mumbai – 400001

Code: 523127

Sub: Newspaper Advertisement

Dear Sir / Madam,

Disclosure is given pursuant to Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations) and in accordance with SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated 02nd July 2025, please find enclosed herewith a copy of newspaper advertisements titled "Special Window for Re-lodgment of Transfer Requests of Physical Shares" published on 24th July 2025 in the following newspapers:

- Business Standard (English all editions) and;
- Makkal Kural (Tamil- Chennai) (being the regional language newspaper of Chennai, where the Company's registered office is situated).

The above may please be taken on record.

Thanking you,

Yours faithfully, For **EIH Associated Hotels Limited**

Tejasvi Dixit Company Secretary

EIH Associated Hotels Limited

CIN: L92490TN1983PLC009903

Corporate Office: 7, Sham Nath Marg, Delhi - 110054 Telephone: +91 11 23890505,

Website: www.eihassociatedhotels.in Email: isdho@oberoigroup.com Registered Office: 1/24 G.S.T. Road, Meenambakkam, Chennai,

Tamil Nadu - 600 027, India Telephone: +91-44-2234-4747

NOTICE TO SHAREHOLDERS

Special Window for Re-lodgment of Transfer Requests of Physical Shares

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/
CIR/2025/97 dated 2rd July 2025, all shareholders/Investors of the
Company are hereby informed that a special window has been
opened for a period of six months from 7th July 2025 to 6th January
2026 to facilitate transfer of shares in physical mode. This facility
is available to those shareholders/Investors who had lodged the
Transfer Deeds before 1st April, 2019 but were rejected/returned/ not
attended due to deficiency in the documents/process or otherwise.

Eligible shareholders/Investors may furnish the requisite documents to the Company's Registrar and Share Transfer Agent i.e. MUFG Intime India Private Limited at Nobel Heights, 1* floor, Plot no. NH-2 LSC, C-1, Block, Near Savitri Market Janakpuri, New Delhi – 11 0058.

During this period, the securities that are re-lodged for transfer (including those requests that are pending with the listed company/ RTA, as on date) shall be issued only in demat mode, once all the documents are found in order by the RTA. The lodger must have a Demat account and provide its Client Master List ("CML") along with the Transfer documents and Share certificates. Shareholders/ Investors are requested to follow due process for transfer-cumdemat requests.

Transfer requests submitted after 6th January 2026 will not be accepted by the Company/RTA.

For any query, you can contact our RTA at <u>delhi@in.mpms.mufg.com</u> and Company at <u>isdho@oberoigroup.com</u>.

For EIH Associated Hotels Limited

Place : Delhi Tejasvi Dixit
Date : 23 July 2025 Company Secretary
FCS-7164

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்

தி ஒபராய் குழும் உறுப்பினர்

CN: 152450TN0583F10005503

கார்ப்பரேட் அலுவலைம்: 7 ஷாம் நாத் மார்க், டெல்லி 110054

Telephone: +91112385555.
We halte: www.e has seclated betels. In: Email: lot he@ehemigroup.com

Telephone +51.44-2234-4747

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு காகித வடிவிலான பங்குகளின் பரிமாற்ற கோரிக்கைகளை மீண்டும் வைப்பதற்கான சிறப்பு சாளரம்

லுல்ல 2, 2025 தேதியிட்ட செயி சுற்றுக்கை என், SEI/HO/MESD/ MESDPoD/P/ CR/2025/97ன் படி நிறுவனத்தின் அனைத்து பங்குதார்கள்/ முதலிட்டாள்களும், காகித வடியிலான பங்குகளை மாற்றுவதற்கு வறியாக, லுல்ல 7, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை ஆறு மத காலத்திற்கு ஒரு சிறப்புச் சனைம் திறக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம், ஏப்ரல் 1, 2018க்கு முன்பு பரியாற்ற பந்திரங்களை தாக்கல் செய்த ஆவணங்கள்/ செயல்முறையில் உள்ள குறையாடு அல்லது வேறு காரணங்களைற்றொகரிக்கப்பட்ட/ திருப்பி அனுப்பப்பட்ட/ ஏற்றுக் கொள்ளதனைகளுக்கு இந்த வசதி பங்குதார்கள்/ முதலிட்டாள்களுக்குக் கிடைக்கிறது. அத்தியுள்ள பங்குதார்கள்/முதலிட்டாள்கள் தேவையான ஆவணங்களை நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமற்ற முகவறக்கு வழங்களேம் எம்புளப்தி இன்பைம் இந்தியா பிரைவேட் லியிடைப், தேவல் வலும்ஸ், 1வது தனம், மனை எண், NH2 LSC, C1, பிளக், சுவித்சி மார்க்கெட் அருகில், ஜனக்புரி புதுடெல்லி 110058,

இந்தக் கால்கட்டத்தில், பரிமாற்றத்திற்காக மீண்டும் தாக்கல் செய்யப்படும் பத்திரங்கள் (பட்டியலிடப்பட்ட நிறுவனம்/ FTAகிடம் நிறுவைகில் உள்ள கேளிக்கைகள் உட்பட் FTAகிமை அனைந்து ஆவளங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின், மகேட் முறையில் மட்டுமே வழங்கப்படும், தாக்கல் செய்யவர் ஒரு மமேட் கணக்கை வைந்திருக்க வேண்டும் மற்றும் பரிமாற்ற ஆவளங்கள் மற்றும் பங்குச் என்றிதற்களுடன் தனது வடிக்கையாளர் முதல்மைப் பட்டியலை (YOML') வழங்க வேண்டும், பங்குதார்கள்/முதலிட்டனர்கள் பரிமாற்றமற்றும் மமேட் கேளிக்கைகளுக்கு உரிய செயல்முறையைப் பில்யற்றும்றும் மடும். கேளிக்கைகளுக்கு உரிய செயல்முறையைப் பில்யற்றும்றும் கடும். கேளிக்கைகளுக்கு உரிய செயல்முறையைப் பில்யற்றும்றும் கடைகொள்கப்படுகிறாக்கர்.

ஜனவரி 6, 2008 க்குப் பிறகு சமல்பிக்கப்படும் பரிமாற்றக் கோரிக்கைகள் நிறுவனம்/ RTA ஆல் குற்றுக்கொள்ளப்படாது.

ஏதேலும் வேள்ளிகளுக்கு, எங்கள் FTTAmeu dehi@in.mpms.mutg.com **என்ற** மின்னஞ்சல் **முகவரியிலும், நிறுவனந்தை** isdho@oberoigroup.com என்ற மின்னஞ்சல் <mark>முகவரியிலும் தொடர்பு கொள்ளல</mark>ாம்,

EIH அசேலியேட்டட் ஹோட்டல்ஸ் லிவிடெட்டுக்காக

இடம்: டெல்லி தேஜன்கி தீஷித் தேதி : 23 ஜூலை, 2025 கம்பெளி செயலாளர்

FCS-7164

EIH Associated Hotels Limited

CIN: L92490TN1983PLC009903 Corporate Office: 7, Sham Nath Marg, Delhi - 110054 Telephone: +91 11 23890505.

Website: www.eihassociatedhotels.in Email: isdho@oberoigroup.con Registered Office: 1/24 G.S.T. Road, Meenambakkam, Chennai, Tamil Nadu - 600 027, India Telephone: +91-44-2234-4747

NOTICE TO SHAREHOLDERS

Special Window for Re-lodgment of Transfer Requests of Physical Share Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/F CIR/2025/97 dated 2nd July 2025, all shareholders/Investors of th Company are hereby informed that a special window has bee opened for a period of six months from 7th July 2025 to 6th Januar 2026 to facilitate transfer of shares in physical mode. This facilit is available to those shareholders/Investors who had lodged th Transfer Deeds before 1st April, 2019 but were rejected/ returned/ no attended due to deficiency in the documents/process or otherwise Eligible shareholders/Investors may furnish the requisite document to the Company's Registrar and Share Transfer Agent i.e. MUF Intime India Private Limited at Nobel Heights, 1st floor, Plot no NH-2 LSC, C-1, Block, Near Savitri Market Janakpuri, New Del

110058. During this period, the securities that are re-lodged for transfer (including those requests that are pending with the listed company RTA, as on date) shall be issued only in demat mode, once all th documents are found in order by the RTA. The lodger must hav a Demat account and provide its Client Master List ("CML") along with the Transfer documents and Share certificates. Shareholder Investors are requested to follow due process for transfer-cur demat requests.

Transfer requests submitted after 6th January 2026 will not b accepted by the Company/RTA.

For any query, you can contact our RTA at delhi@in.mpms.mufg.com and Company at isdho@oberoigroup.com.

Particulars

Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or

Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/

Net Profit / (Loss) for the period after Tax, Exceptional and/or Extra

Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss)

for the period (after tax) and other Comprehensive Income (after tax)

Reserves (Excluding Revaluation Reserve as shown in the Balance

Earning Per Share (before extraordinary items) of Rs. 5/- each

Earning Per Share (after extraordinary items) of Rs. 5/- each

Total Income from operations (net)

Extra ordinary items)

Equity Share Capital

Basic - Rs.

Basic - Rs

Notes:

Diluted - Rs

Sheet of previous year)

ended 30th June, 2025.

www.ramaphosphates.com.

well as previous periods

annual tax/deferred tax.

: 23rd July, 2025

elevant rules made thereunder and LODR Regulations.

shall be replaced with following Revised Paragraph:

mmittee, in accordance with applicable law."

ccordance with applicable law."

Place : Mumbai

NecLife

Date

or Extra ordinary items)

For EIH Associated Hotels Limite

Place: Delhi Date: 23 July 2025

Tejasvi Dix Company Secretar FCS-716

EIH Limited

CIN: L55101WB1949PLC017981

Corporate Office: 7, Shamnath Marg, Delhi - 110054 Telephone: +91 11 23890505 Website: www.eihltd.com Email: isdho@oberoigroup.com Regd. Office: N-806-A, 8th Floor, Diamond Heritage Building, 16, Strand Road, Fairley Place, Kolkata - 700001, West Bengal

NOTICE TO SHAREHOLDERS

Special Window for Re-lodgment of Transfer Requests of Physical Shares Pursuant to SEBI Circular No.SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/ CIR/2025/97 dated 02nd July 2025, all shareholders/Investors of the Company are hereby informed that a special window has been opened for a period of six months from 7th July 2025 to 6th January 2026 to facilitate transfer of shares in physical mode. This facility is available to those shareholders/Investors who had lodged the Transfer Deeds before 1st April, 2019 but were rejected/ returned/ not attended due to deficiency in the documents/process or otherwise

Eligible shareholders/Investors may furnish the requisite documents to the Company's Registrar and Share Transfer Agent i.e. MUFG Intime India Private Limited at Nobel Heights, 1st floor, Plot no. NH-2 LSC, C-1, Block, Near Savitri Market Janakpuri, New Delhi

During this period, the securities that are re-lodged for transfer (including those requests that are pending with the listed company/ RTA, as on date) shall be issued only in demat mode, once all the documents are found in order by the RTA. The lodger must have a Demat account and provide its Client Master List ("CML") along with the Transfer documents and Share certificates. Shareholders/ Investors are requested to follow due process for transfer-cum-demat

Transfer requests submitted after 6th January 2026 will not be accepted by the Company/RTA.

For any query, you can contact our RTA at delhi@in.mpms.mufg.com and Company at isdho@oberoigroup.com

For EIH Limited Lalit Kumar Sharma Company Secretary FCS-6218 Date : 23 July, 2025

30.06.2024

Unaudited

15.418.05

160.68

160.68

168.16

686.92

1,767.43

25,845.48

(As on 30.06.2024)

0.48

Quarter Ended

31.03.2025

Audited

20.304.07

1.350.64

1,350.64

524.93

480.38

1,767.43

27,174.75

(As on 31.03.2025)

1.48

1.48

1.48

RAMA PHOSPHATES LIMITED

Tel.No.: 022-2283 3355/6154 5100; Fax: 022-22049946; Email: compliance@ramaphosphates.com

Website: www.ramaphosphates.com: Corporate Identification No.: L24110MH1984PLC033917

30.06.2025

Unaudited

19.094.74

2.146.32

2,146.32

1,603.32

1,593.57

1,767.43

27,174.75

30.06.2025)

4.53 4.53

EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS

FOR THE QUARTER ENDED 30TH JUNE. 2025

1) The above results have been reviewed by the Audit Committee and were taken on the record by the Board, at their Board meeting

held on 23rd July, 2025. The Statutory Auditor has carried out a Limited Review of the Unaudited Financial Result for the quarter

The above results are prepared in compliance with Indian Accounting Standard (Ind-AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 and notified by the Ministry of Corporate Affairs under the Companies (Indian Accounting Standards) Rules, 2015 & amendments issued thereafter and other accounting principles generally accepted in India.

The above is an extract of the detailed format of financial results filed with the stock exchanges under regulation 33 of the SEBI

(Listing obligation and Disclosure Requirements) Regulation 2015. The Quarterly financial results in the detailed format are

available on the website of BSE and NSE at www.bseindia.com and www.nseindia.com respectively and on the company's website

The Board of Directors at its meeting held on November 13, 2024 approved, sub-division/ split of the existing 1 (One) Equity Share

of the Company, having face value of ₹ 10/- (Rupees Ten Only) each, into 2 (Two) Equity Share having face value of ₹ 5/- (Rupees

Five Only) each and the same was approved by the Shareholders through Postal Ballot on, January 1, 2025. On and from the Record

date February 7, 2025, the sub-division/split became effective on both the stock exchanges (BSE & NSE). Hence, as prescribed

under IND AS, the Company has presented basic and diluted earnings per share basis the new number of share for the current as

5) Tax, including Deferred Tax is accounted based on quarterly results and difference, if any, will be adjusted in the last quarter for

6) Figures of the previous quarter/period/year have been regrouped/rearranged, where ever necessary to make them comparable.

Traminfo RAMINFO LIMITED CIN: L72200TG1994PLC017598

Regd. Off: Unit No. 1609, 16th Floor, Orbit, Plot No. 30C, Sy. No. 83/1, Hyderabad Knowledge City, TSIIC, Madhapur, Shaikpet, Hyderabad Telangana-500081, Telangana, India

Email: cs@raminfo.com. Website: www.raminfo.com **SPECIAL WINDOW FOR RE-LODGEMENT OF TRANSFER REQUEST OF PHYSICAL SHARES**

rsuant to SEBI Circular No.SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97, dated Jul 02, 2025, the Company is pleased to offer one time special window for physical shareholders to submit re-lodgment requests for the transfer of shares. The Specia Nindow is opened from July 07, 2025 to January 06, 2026 and is applicable to case where original share transfer requests were lodged prior to April 01, 2019 and wer returned/unattended or rejected due to deficiencies in documentation, process or an other reason. The shares re-lodged for transfer will be processed only in dematerialized orm during this window. Eligible shareholders may submit their transfer requests along with the requisite documents to the Company's Registrar and Share Transfer Agent (RTA Venture Capital and Corporate Investments Private Limited, "AURUM", 4th & 5th Floors Plot No. 57, Jayabheri Enclave Phase – II, Gachibowli, Hyderabad – 500032, Email estor.relations@vccipl.com

UPDATE KYC AND CONVERT PHYSICAL SHARES INTO DEMAT MODE

The shareholders who are holding shares in physical form are requested to update the CYC and also requested to convert their physical share Certificates in to dematerialized rm (electronic form). The shareholders are also requested to claim their unclaime dividend amounts, otherwise, the same will be transferred to Investor Education and Protection Fund Authority (IEPFA) after expiry of seven years along with the Shares

> For Raminfo Limited K. Kiran Kumar Reddy Company Secretary & Compliance Office

HB ESTATE DEVELOPERS LIMITED

CIN: L99999HR1994PLC034146 Registered Office: Plot No. 31, Echelon Institutional Area, Sector 32, Gurugram-122001, Haryana

Ph.: + 91-124-4675500, **Fax No.**: + 91-124-4370985 E-mail: corporate@hbestate.com. Website: www.hbestate.com SPECIAL WINDOW FOR RE-LODGEMENT OF TRANSFER

REQUESTS OF PHYSICAL SHARES In accordance with SEBI Circular no. SEBI/HO/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 02, 2025, shareholders of HB Estate Developers Limited are hereby informed that a special window has been opened from July 07, 2025 to January 06, 2026, for re-

Shareholders are to note that this window is only for re-lodgement of transfer deeds, which were lodged prior to the deadline of April 01, 2019 for transfer of physical shares, and rejected/returned/not attended to due to deficiency in the documents/process/or

Since the transferred shares will be issued only in demat mode once all the documents are found in order by the Company / RTA, the transferee(s) must have a demat account and need to provide a copy of its client Master List (CML), along with the requisite documents, while lodging the documents for transfer with the Company/RTA. Shareholders who have missed the earlier extended deadline of March 31, 2021 [The

cut-off date for re-lodgement of transfer deed] can avail this opportunity by furnishing the necessary documents to the Registrar and Share Transfer Agent of the Company i.e, RCMC Share Registry Private Limited at investor.services@rcmcdelhi.com or their office address at B-25/1, First Floor, Okhla Industrial Area Phase 2, New Delhi, India, 110020, Tel: 011-35020465,66

The Company's website, www.hbestate.com, has been updated with the details regarding the opening of this special window and further updates if any, shall be uploaded therein.

Date : 23rd July, 2025 Place: Gurugram

NVK Rao Company Secretary and Compliance Officer

For HB Estate Developers Limited

Place: Hyderabad

Date : July 24, 2025

MAHINDRA HOLIDAYS & RESORTS INDIA LTD

CIN: L55101MH1996PLC405715, w: www.clubmahindra.com, e: investors@mahindraholidays.com

Regd. Off.: Mahindra Towers,1st floor, "A" Wing, Dr G M Bhosale Marg, Worli, Mumbai - 400 018

Club**Mahindra** EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2025

(₹ in lakhs) Standalone Consolidated Quarter Quarter Quarte Quarter Quarter Quarter ended ended ended ended ended ended **Particulars** June 30. March 31 June 30. June 30. March 31. June 30. 2025 2025 2024 2025 Unaudited Audited* Unaudited Audited* Unaudited Unaudited Total income from operations 41,061.75 39,799.95 38,446.72 74,015.43 80,715.63 68,608.53 10.270.81 2.628.98 Net Profit for the period before tax 7.589.57 6.121.35 10.241.13 1.404.05 Net Profit for the period after tax 7,622.51 5.749.38 4,520.37 716.88 7,294.91 608.67 Other Comprehensive Income after tax (81.32)9,449.14 (88.76)160.07 8.757.78 (43.27)16.052.69 7.541.19 15.198.52 4.431.61 876.95 565.40 Total Comprehensive Income for the period after tax 6. Equity Share Capital (Net of Treasury Shares) 20,164.18 20,164.18 20,155.72 20,164.18 20,164.18 20,155.72 Earnings Per Share (of ₹10/- each) (not annualized) (a) Basic (in ₹) 3.78 2.85 2.24 0.39 3.63 0.29 (b) Diluted (in ₹) 3.78 2.85 2.24 0.39 3.62 0.29

*Refer Note 8

(₹ in Lakh

Year Ended

31.03.2025

Audited

74.723.21

2,555.80

2,555.80

1,367.50

1,839.74

1,767.43

27,174.75

(As on 31.03.2025)

3.86

3.86

The Standalone and Consolidated financial results for the quarter ended June 30, 2025 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on July 23, 2025. These financial results were subject to limited review by Statutory auditors of the Company who have expressed an unmodified conclusion thereon.

Operating segments are reported in a manner consistent with the internal reporting provided to the Chief Operating Decision Maker ("CODM") of the Group. The Group has identified the following segments as reporting segments based on the information reviewed by CODM:Club Mahindra (MHRIL) and Holiday Club Resorts OY (HCRO).

The Company received an order ('the Order') from National Financial Reporting Authority ('NFRA') on March 29, 2023 wherein NFRA had made certain observations on identification of operating segments by the Company in compliance with requirements of Ind AS 108 and the Company's existing accounting policy for recognition of revenue on a straight-line basis over the membership period. As per the order received from NFRA, the Company was required to complete its review of accounting policies and practices in respect of disclosure of operating segments and timing of recognition of revenue from customers and take necessary measures to address the observations made in the Order. The Company had submitted its assessment to NFRA and will consider further course of action, if any, basis directions from NFRA.

As at June 30, 2025, the management has assessed the application of its accounting policies relating to segment disclosures and revenue recognition. Basis the current assessment by the Company after considering the information available as on date; the existing accounting policies, practices and disclosures are in compliance with the respective Ind AS and accordingly have been applied by the Company in the preparation of these financial results. Pursuant to the discontinuation of indexation benefit and change in tax rates on certain assets with long-term capital gains, as introduced

in the Finance Act, 2024, the Company had remeasured its deferred tax liabilities on account of Land revaluation. The resulting credit, had been recognized in Other Comprehensive Income in the financial year ended March 31, 2025, amounting to ₹4,430.61 Lakhs in the standalone financial results and ₹4,113.85 Lakhs in the consolidated financial results. During the year ended March 31, 2025, in accordance with its accounting policy of measurement of freehold land at fair value which is

based on periodic valuation done by external independent valuer using market approach, the Group has recognized a revaluation gain of ₹11.202.12 Lakhs in the standalone financial results and ₹10.043.17 Lakhs in the consolidated financial results

The Company has consolidated the financial results of its Subsidiaries. Joint Venture and Associates as per the applicable Indian

Holiday Club Resorts OY ("HCRO"), incorporated in Finland, which in turn is a wholly owned subsidiary of Covington S.a.r.I. ("Covington"), which in turn is a wholly owned subsidiary of MHR Holdings (Mauritius) Limited ("MHR"), which in turn is a wholly owned subsidiary of the Company, has executed a Share Purchase Agreement ("SPA") with shareholders of Keskinainen Kiinteist Oy Salla Star, Finland ('KKOSS') to acquire 100% stake in KKOSS on July 03, 2025.

The figures for the quarter ended March 31, 2025 are the balancing figures between the audited figures in respect of the full financial year nublished year to date figures unto

The previous period's/year figures have been regrouped/ rearranged/ reclassified wherever necessary.

The above is an extract of the detailed format of Quarterly Financial Results of the Company for the quarter ended June 30, 2025 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on BSE LTD. (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com) and on Company's website at weblink (https://www.clubmahindra.com/investors/financials). The same can be accessed by scanning the QR code provided below.



For MAHINDRA HOLIDAYS & RESORTS INDIA LTD

Manoi Bhat

SapphireFoods

Managing Director & CEO

Nectar Lifesciences Limited CIN: L24232PB1995PLC016664

pistered Office: Village Saidpura, Tehsil Derabassi, Distt. S.A.S. Nagar, Mohali (Punjab) 140507

Phone: +91-01762-534001, E-mail: cs@necilfe.com, Website: www.neclife.com CORRIGENDUM TO THE 2025-26/01ST EXTRA **ORDINARY GENERAL MEETING** The Nectar Lifesciences Limited ("Company") has issued a notice dated July 07, 2025 ("Notice of EGM") for convening the 2025-26/01st Extraordinary General Meeting ("EGM") of the members of the Company which is scheduled to be held on Monday, August 4, 2025 at 10.00 A.M. (IST) at the registered office of the Company situated at Village Saidpura, Tehsil Derabassi, District S.A.S. Nagar (Mohali) 140 507, Punjab. The Notice of the EGM has been dispatched to the shareholders of the Company, whose names appear in the Register of Members/ list of Beneficial Owners on July 04, 2025, in due compliance with the provisions of the Companies Act, 2013 read with the

The Board of Directors in their meeting dated July 23, 2025, have approved the mode of rewarding shareholders of the Company in the form of special dividends and/ or Buyback of Equity Shares by the Company or mix of both and also instructed to inform shareholders by giving this Corrigendum. In order to update the above disclosures in the Notice of EGM, this corrigendum ("this corrigendum") is being issued to amend the Item No. 3 of the Explanatory Statement as

"The object and commercial rationale for the Proposed Transaction is to utilise the sale proceeds for strategic purposes, including repayment of existing debt, investment in new projects, rewarding shareholders, and general corporate purposes, as deemed fit by the Board or its committee, in

The object and commercial rationale for the Proposed Transaction is to utilise the sale proceeds for strategic purposes, including repayment of existing debt, investment in new projects, rewarding shareholders in the form of special dividends and / or Buyback of Equity Shares by the Company or mix of both and general corporate purposes, as deemed fit by the Board or its

The Notice of EGM is updated by way of this corrigendum in order to update the above-stated

disclosures. This Corrigendum to the Notice of EGM shall form an integral part of the Notice of EGM, which has already been circulated to the Shareholders of the Company, and on and from the date hereof, the Notice of EGM shall always be read in conjunction with this Corrigendum

Except for the change as mentioned above, all contents of the Notice of EGM remain the same

This corrigendum is also be made available on website of both the stock exchanges i.e. BSE and

NSE and on the website of the Company (www.neclife.com). Capitalized words and expressions used but not defined herein shall have the same meaning as assigned to them in the Notice of

The following existing 4th paragraph in Item No. 3 of the Explanatory Statement:

By order of the Board For Rama Phosphates Ltd.

H. D. Ramsinghani Chairman & Managing Director DIN : 00035416

Sapphire Foods India Limited

CIN: L55204MH2009PLC197005

Mumbai, July 23, 2025

Registered address: 702, Prism Tower, A-Wing, Mindspace, Link Road, Goregaon (W), Mumbai-400062 Website: www.sapphirefoods.in



(Rs. in Million except per share data)

c.,	Particulars	Standalone				Consolidated			
Sr. No.		Quarter ended on 30.06.2025	Quarter ended on 31.03.2025	Quarter ended on 30.06.2024	Year ended 31.03.2025	Quarter ended on 30.06.2025	Quarter ended on 31.03.2025	Quarter ended on 30.06.2024	Year ended 31.03.2025
1	Revenue from operations*	6,603.95	6,046.43	6,173.41	24,510.76	7,768.28	7,113.41	7,182.89	28,818.64
2	Net profit for the period/ year (before Tax, Exceptional and/or Extraordinary items)	(45.66)	(8.62)	125.10	180.53	(18.44)	44.80	118.32	384.31
3	Net profit for the period/year before tax (after Exceptional and/or Extraordinary items)	(45.66)	(47.37)	125.10	(27.86)	(18.44)	6.05	118.32	231.36
4	Net profit for the period/year after Tax (after Exceptional and/or Extraordinary items)	(34.04)	(36.62)	93.40	(63.20)	(17.38)	20.24	81.86	167.04
5	Total Comprehensive Income for the period/year [Comprising Profit for the period/year (after tax) and Other Comprehensive Income (after tax)]	(43.87)	(39.97)	89.97	(77.66)	(48.97)	7.05	78.35	207.75
6	Equity Share Capital	642.77	642.38	637.65	642.38	642.77	642.38	637.65	642.38
7	Reserves (excluding revaluation reserves)				11,932.68				13,338.27
8	Earnings per Share (Not Annualised) (of Rs. 2/- each)								
	Basic (Rs.)	(0.11)	(0.11)	0.29	(0.20)	(0.06)	0.06	0.27	0.60
	Diluted (Rs.)	(0.11)	(0.11)	0.29	(0.20)	(0.06)	0.06	0.26	0.60
*Fycludes other income									

Excludes other income

- The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed by the Company with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results are available on the Stock Exchange websites. (www.bseindia.com and www.nseindia.com) and also on Company's website at www.sapphirefoods.in. The same can be accessed by scanning the QR code provided below.
- 2. The above financial results have been reviewed and recommended by the Audit Committee and have been approved and taken on record by the Board of Directors at its meeting held on 23rd July 2025. The statutory auditors have completed the limited review as required under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015.



For & On Behalf of the Board of Directors

Sanjay Purohit Whole-time Director & Group CEO

they may send an email to cs@neclife.com For Nectar Lifesciences Limited Dated: 23.07.2025 Place: Chandigarh

In case member have any queries regarding log into E-voting or Documents/Email Registrations

Sd/

Saniavmohan Singh Rawat Company Secretary

Place: Mumbai

Date: 23rd July 2025















































கர்நாடகத்தில் வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களை குவித்த பெண் அதிகாரி

வீடுகளில் குவியல், குவியலாக நகைபணம்

பெங்களுரு,ஜூலை.24 கர்நாடகத்தில் அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 41 இடங்களில் போலீசார் லோக் அயுக்தா நடத்திய சோதனையில் குவியல், குவியலாக நகை, பணம் சிக்கியது. கோடிக்கு அவர்கள் குவித்திருப்பது சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் அரசு அகிகாரிகள் தங்களது வருமானத்தை சட்டவிரோதமாக காட்டிலும் சொத்துகள் குவித்து வைத்திருப்பதாக லோக் அயுக்தாவுக்கு புகார்கள் வந்தன. நிலையில்,

அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் கொப்பல், குடகு மாவட்டங்களில் 41க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது.

அப்போது, அதிகாரிகளின் வீடுகளில் குவியல், குவியலாக நகை, பணம், ஆவணங்கள் சிக்கியதை பார்த்து லோக்அயுக்தா போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அதிகாரியும், பெங்களூருவில் உள்கப் பைப்ப வளர்ச்சி நிறுவனத்தின் சிறப்பு துணை கமிஷனாான வாசந்தி அமருக்கு பெங்களூரு ஆர். டி.நகரில் உள்ள வீட்டில் லோக் போலீசார் நடத்திய சோதனையில் வாசந்கி அமருக்கு சொந்தமாக 3 வீட்டுமனைகள், வீடுகள், 3 ஏக்கர் விவசாய நிலம் உள்பட ரூ.7 கோடியே 40 லட்சத்திற்கு சொத்துகள் இருப்பது அசையா கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர தங்க நகைகள், பணம், வாகனங்கள் உள்பட ரூ.1 கோடியே 62 லட்சத்திற்கு அசையும் சொத்துகள் இருப்பதும் தெரியவந்தது. ஒட்டு மொத்தமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு

ரூ.9 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாசந்தி அமருடன் சேர்த்து 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்தும் ரூ.81 லட்சத்து 89 ஆயிரத்து 740 ரொக்கம், ரூ.4 கோடியே 84 லட்சத்து 57 ஆயிரத்திற்கு தங்க நகைகள், ரூ.21/2 மதிப்பிலான வாகனங்கள், கோடிக்கு பிற விலை உயர்ந்த பொருட்கள் சிக்கியுள்ளது. இதன்மூலம் 8 அரசு அதிகாரிகளும் வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் eரு.37¼ கோடி சொத்து குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.

8 அதிகாரிகள் மீதும் லோக் அயுக்தா போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கிய சிறுவன்: ஹெலிகாப்டரில் மீட்டது ராணுவம்

காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவனை இந்திய ஹெலிகாப்டர் ராணுவத்தினர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்காக இந்திய அப்பகுதி மக்கள் ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை ரஜோரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிட்டனர். ஆனால், சிறுவன்

ஒருவர் ஆற்றின் நடுவே இருந்த பாறை ஒன்றில் சிக்கிக் கொண்டான். நாலாபுறமும் தண்ணீர் செல்வதால், . அச்சிறுவனால் அங்கிருந்து முடியவில்லை.

தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து சிறுவனை இருப்பினும் மீட்க முயற்சித்தனர். அங்கு நிலவும் சூழல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கோரப்பட்டது.

கரையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக ராணுவ ஹெலிகாப்டர்

வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்ய தேவையில்லை

ஆன்லைனில் மனு தாக்கல் செய்யலாம்:

தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மோசமான சூழ்நிலை பெய்த பலத்த மழை ஒருங்கிணைப்ப குழுவினர் சிறுவனை மீட்டு, ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போ<u>த</u>ு சிறுவன் பாதுகாப்பாக, மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள், உள்ளூர் மற்றும் சிவில் அதிகாரிகள் போலீசாருக்கும் ராணுவத்துக்கும், பாராட்டுத் தெரிவித்தனர்.

யு.பி.ஐ. பணபரிவர்த்தனை மூலம் வணிகம் செய்யும் வணிகர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

ரொக்க பணத்துக்கே வியாபாரம் செய்ய வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

கொடைக்கானல், ஜூலை.24 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் 42வது வணிகர் மாநாட்டினை சிறப்பாக பாராட்டு நடத்தியவர்களுக்கு விழா கொடைக்கானலில் நேற்று நடைபெற்றது.

பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூட்டத்துக்கு தாங்கினார். 42வது வணிகர் தின மாநில மாநாட்டின் வரவு செலவு கணக்குகள் மாநில பொருளாளர் சதக்கத்துல்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டு செயற்குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில்

பயணிப்பதற்கு உதவும் இ.க்யூ.,

எனப்படும், 'எமர்ஜன்சி கோட்டா

நாளுக்கு முன்பாக தாக்கல் செய்ய

வேண்டும்' என ரயில்வே துறை

டிக்கெட்

நிர்வாகம்

அட்டவணை தயாரிப்பு நேரத்தை

மணி நேரத்திற்கு முன்பாக

அட்டவணை, 8 மணி நேரத்திற்கு

முன்பாக வெளியிடப்பட்டு வருகிறது.

ரயில்வே துறை அதிகாரிகள், அரசு

துறைகளின் மூத்த அதிகாரிகள் கடைசி

நேரத்தில் ரயிலில் பயணிக்க அதிக

அளவில் இ.க்யூ., விண்ணப்பங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனால், 8 மணி நேரத்திற்கு முன்பாக

முன்பதிவு அட்டவணை தயாரிப்பதில்

கருத்தில்

'இனி இ.க்யூ. டிக்கெட் பெற

விரும்புவோர், பயணம் செய்வதற்கு

ஒரு நாளுக்கு முன்பாகவே அதற்கான

சிரமம் ஏற்பட்டு வருகிறது.

ரயில்கள் புறப்படுவதற்கு

ரெயில்களில்

விண்ணப்பங்களை

அறிவுறுத்தியுள்ளது.

மாற்றியமைத்தது.

வெளியிடப்பட்ட

இந்நிலையில்

இதனை

நிறைவேற்றப்பட்ட வருமாறு:

அனுப்பி நோட்டீஸ் கூடுதல் வரி, வட்டி, அபராதம் விதிக்கின்ற நடைமுறையை தளர்த்திட மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

சொத்துவரி, தொழில் வரி மற்றும் மின்கட்டண உயர்வினால் ஏற்படும் உற்பத்தி செலவு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் பொதுமக்கள் பாதிப்பை கவனத்தில் கொண்டு அரசு மறு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

யு.பி.ஐ. பணபரிவர்த்தனை மூலம் செய்யம் வணிகம்

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம்

நள்ளிரவு 12 மணி முதல் மாலை

2 மணி வரை புறப்படும் ரயில்களில்

இ.க்யூ., டிக்கெட் பெறுவதற்கான

செய்யப்பட வேண்டும். அதே போல்,

மாலை 2:01 மணி முதல் நள்ளிரவு

23:59 வரை புறப்படும் ரயில்களில்

இ.க்யூ., டிக்கெட் பெறுவதற்கான

விண்ணப்பம், அதன் முந்தைய நாள்

மாலை 4 மணிக்குள் வந்து சேர

ரெயில் புறப்படும் நாள் அன்றே

டிக்கெட்

நடைமுறை இனி பின்பற்றப்படாது.

அனைத்து அதிகாரிகளும் இந்த

அப்போது தான் சரியான நேரத்துக்கு

இ.க்யூ. டிக்கெட் ஒதுக்க முடியும்

என்றும் முன்பதிவு அட்டவணை

தயாரிப்பில் தாமதம் ஏற்படாது

மாற்றத்தை

கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முந்தைய

மணிக்குள் தாக்கல்

வழங்கும்

கட்டாயம்

எனவும்

நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை:

புதுடில்லி: வேண்டும்' என, ரயில்வே நிர்வாகம்

அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பம்,

மதியம் 12

வேண்டும்.

இவ்வாறு

தெரிவிக்கப்பட்டுள்ளது. . ரெயில்வே துறையில்

பின்பற்ற வேண்டும்

இ.க்யூ.

ரெயில்களில் 'எமர்ஜன்சி கோட்டா'

விண்ணப்பங்களை ஒரு நாளுக்கு

முன்பாக தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

அவசரமாக

முன்பதிவு

சமீபத்தில்

அதன்படி,

முன்பதிவு

வைத்து,

வி.ஜ.பி.,க்கள்,

வரு மானவரித்து றை, வணிகவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்படுவதை உரிய அறிவுறுத்தல்களுக்கு ் எடுக்கவேண்டும்**.** நடவடி**க்**கை வணிகர்கள் ரொக்க பரிவர்த்தனைக்கு தங்களை மாற்றிக்கொள்ள செயற்குழு வலியுறுத்துகிறது.

சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட சிறப்பு வணிக பாதுகாப்பு சட்டம் இயற்றி பாரம்பரிய வணிகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட இந்த குழு வலியுறுத்துகிறது என்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில பொதுச் கோவிந்தராஜூலு செயலாளர்

மத்திய அரசு தடை

மோசடி மற்றும் முறைகேட்டில் டிஜிட்டல் கைது தொடர்புடைய 9.42 லட்சம் சிம் முடக்கப்பட்டுள்ளதாக கார்டுகள் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி பதிலளித்ததாவது; சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கைதுகள் தொடர்புடைய 9.42 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகள் மற்றும் 2,63,348 ஐ.எம்.இ.ஐ., (IMEI) எண்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைத்து சமாளிக்க சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) என்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியாக, தேசிய இதன் குற்ற புகார் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சைபர் குற்றங்களை புகாரளிக்க இந்த போர்டலை பயன்படுத்தலாம்.

சைபர் குற்றங்களுக்கு நடவடிக்கைகள<u>ை</u>

சைபர் மோசடியில் தொடர்புடைய 9 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்;

புதுடில்லி: இது தொடர்பாக ராஜ்ய சபாவில்

தீவிரப்படுத்தியுள்ளோம்.

பொது அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், மெய்யூர் கிராமத்தில், சர்வே எண்கள் 6/1, 6/2A, 6/2B, 6/3, –ல் அடங்கிய, கோல்டன் கிரவுன் ஆர்சிட் விட்டுமனை பிரிவில், Farm எண்.135-ல் அடங்கிய 9820 சதுரடிகள் கொண்ட காலிமனை எனக்கு சொந்தமானது. மேற்படி சொத்தை, நான் பத்திர எண் 11900/2011 ஆக 21-11-2011 தேதியில், ஆவடி சார்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். மேற்படி எனது சொத்தை எனது பிள்ளைகளின் பெயரில் செட்டில்மெண்ட் செய்து வைக்க, தீர்மானித்து வில்லிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞரை ஆலோசனை கேட்க வேண்டி, அந்த இடத்தின் அசல் ஆவணம் மற்றும் இதர அசல் ஆவணங்களின் நகல் எடுக்க கடந்த 11.07.2025 தேதியில் நான் வில்லிவாக்கம் பஜார் தெருவில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று நகல் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பி செல்வதற்கு முன் பஸ் நிலையத்தில் ஆவணங்களை சரிபார்த்த போது மேற்படி சொத்தின் அசல் ஆவண எண் 11900/2011 தொலைந்து போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து திரும்பி வந்து ஜெராக்ஸ் கடையில் விசாரித்த போது அந்த அசல் ஆவணம் கிடைக்கவில்லை. யாரேனும் மேற்படி அசல் ஆவணத்தை கண்டெடுத்து இருந்தாலும், கிடைக்கபெற்றாலும் தயவு கூர்ந்து கீழ்கண்ட கைபேசி மூலம் அல்லது விலாசத்தில் எனக்கு தெரிவித்து ஒப்படைக்க வேண்டுகிறேன். இதற்கு

K. എ എ ഥതെ (ഖല ്വ്വച്ച് 65) (ஆதார் எண். : 9328 6467 0287) த/பெ. கண்ணகிராமணி, 5/28, 2வது மெயின் ரோடு வேல் நகர், மதுரவாயல், சென்னை – 600 095 கைபேசி: 9382853461

ஆன்லைனில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம். அதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக <u>நடைபெறும்</u>

நாடு. இங்கு நடைபெறும் தேர்தல் என்பது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல, அது ஒரு பெரிய சமூக திருவிழா. தேர்தல் நேரத்தில் இங்கு ஊரே திருவிழா போல் இருக்கும். மேளதாளங்கள், வாகன ஊர்வலங்கள், கொடிகள், போஸ்டர்கள், பிரசார இசைகள் என ஒரு பண்டிகை உணர்வு தான் இருக்கும். ஆனால் தற்போது தொழில்நுட்பத்தின் எழுச்சியால் தேர்தல் பிரசாரங்கள்,

சமுக வலைத்தளங்களில் அறிவிப்புகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு கட்டாய கால மாற்றம் என்றாலும் அதில் கொண்டாட்டங்கள் எல்லாம் இருந்த ஒவ்வொன்றாக மாயமாகி வருகிறது.

வலுசேர்க்கும் தற்போத<u>ு</u> அதற்கு வகையில் தேர்தல் ஆணையம் இனிமேல் வேட்பாளர்கள் ஆன்லைனில் மனுதாக்கல் செய்யலாம் என்ற கொண்டு வர இருக்கிறது. தேர்தலின்போது வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி என்பது கட்சியினருக்கு ஒரு மகிழ்ச்சி கொண்டாட்டம். மேளதாளங்கள் முழங்க, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன், வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்வார்கள்.

ஆனால் இனி அதெல்லாம் தேவையில்லை. இனி வீட்டில் இருந்தபடியே வேட்பாளர்கள் ஆன்லைனில் தங்களது மனுக்களை தாக்கல் செய்யலாம். அதற்காக தேர்தல் ஆணையம் சுவிதா என்ற இணையதளத்தை வடிவமைத்து உள்ளது. https://suvidha.eci.gov.in/

_ வைக்கப்பட்டு

மாவட்டம்

ஏல அறிவிப்பு

கே.ரமேஷ் பான்பரோக்கர், கெ. 1253.

ஏ.கே.படவேடு ரோடு, சந்தவாசல்,

போளூர் வட்டம், திருவண்ணாமலை

மாவட்டம் என்கிற அடகு வணிகர் வசம் 01.01.2022 முதல் 31.12.2023

வரை அடகு [்]வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத அடகுப்

பொருட்களை 30.07.2025 அன்று காலை 10 மணியளவில் மேற்படி

அடகு வணிகர் கடையில் போளுர் வட்டாட்சியர்

வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில்

வட்டாட்சுயா ஏலதாரர் ஏ.தனக்கோட்டி அவர்களால் ஏலம் போடப்படும். ****

ஆர்.கீதாதேவி பான்புரோக்கர், நெ. 1254, ஏ.கே.படவேடு ரோடும், சந்தவாசல், போளூர் வட்டம்,

முதல்

வரை அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத அடகுப்

வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில் ஏலதாரர் ஏ.தனக்கோட்டி அவர்களால்

இ.ராமஜெயம் அடகுகடை, மெயின் ரோடு, மேல்பள்ளிப்பட்டு, செங்கம்

வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் என்கிற அடகு வணிக

வசம் 05.01.2022 முதல் 31.12.2022

வரை அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத அடகுப் பொருட்களை 30.07.2025 அன்று காலை 10 மணியளவில் மேற்படி

அடகு வணிகர் கடையில் செங்கம்

அட்டு வண்ணி கண்டயில் சங்கம் வட்டாட்சியர் முன்னிலையில் ஏலதாரர் ஏ.தனக்கோட்டி அவர்களால்

இ.ராமஜெயம் அடகுகடை, பெங்களூர் மெயின் ரோடு, மேல்செங்கம், செங்கம் வட்டம்,

தாஞ்கிற அடகு வணிகர் வசம் 04.01.2022 முதல் 31.12.2022 வரை அடகு வைக்கப்பட்டு

வரை அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத அடகுப்

பொருட்களை 30.07.2025 அன்று பகல் 12 மணியளவில் மேற்படி

அடகு வணிகர் கடையில் செங்கம்

அடகு வணகா கடையில் செங்கம் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் முன்னிலையில் ஏலதாரர் ஏ.தனக்கோட்டி அவர்களால்

திருவண்ணாமலை மா என்கிற அடகு வணிகா 02.01.2022 முதல் 03.0

பொருட்களை 30.07.2025 பகல் 12 மணியளவில் மேற்படி அடகு வணிகர் கடையில் போளுர்

ஏலதாரா ஏ.தணைட்ட ஏலம் போடப்படும். *****

ஏலதாரா ஏ.த.... ஏலம் போடப்படும். *****

___ திருவண்ணாமலை

எலம் போடப்படும்.

சென்னை, ஜூலை.24 இணையதளத்தில் வேட்பாளர்கள் . செல்போன் தங்களது . கொடுத்து லாகின் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அவரது வாக்காளர் அடையாள எண்ணை கொடுத்தால் நமது விவரங்கள் அனைத்தும் கானாக ஆகிவிடும்.

> ்பின்னர் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும். அதிலேயே சொத்து, வழக்கு போன்ற அனைத்து விவரங்களையும் அபிடவிட்டாக தாக்கல் செய்யலாம். அதோடு ஆவணங்களை . கேவையான இணைக்கலாம். இணையதளத்தில் வேட்பாளர்கள் ட்கு தாக்கல் மட்டுமின்றி தேர்தல் பிரசாரங்களுக்கான அனுமதிகள், பாதுகாப்பு கோரிக்கைகள், வரவு செலவு கணக்குகளையும் தாக்கல்

இதுகுறித்து மத்திய தேர்தல்

செய்யலாம்.

அதிகாரி ஒருவர் கூறும்போது "வேட்பு மனு தாக்கலின் போது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. நேரத்தில் இருகட்சிகளை சேர்ந்தவர்கள் வந்தாலும் கட்டுப்படுத்துவதில் ஏற்படுகிறது. முறையில் முற்றிலும் டிஜிட்டல் நடைமுறைப்படுத்<u>த</u> செய்துள்ளது. ஆணையம் முடிவு இனி எனவே வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் மனு தாக்கல் செய்யலாம்.

இந்த வருகிற நடைமுறை நடைபெறும<u>்</u> <u>ந</u>வம்பர் மாதம் தேர்தலில் பீகார் கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் ஏற்படும் தாக்கத்தை பொறுத்து அடுத்தாண்டு தமிழகம் உள்பட மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் சட்டசபை செயல்படுத்தப்படும்' என்றார்.

மணப்புரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் முன்பு மணப்புரம் ஹோம் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெப் CIN : U65923KL2010PLC039179 பதிவு அலுவலகம்: IV/47ரை (பழையது)W/638ர (புதியது) மணப்பும் ஹவுஸ் வலபாட் திருச்சூர், நேரள 680567 ம்: மணப்பாம் ஹோம் பைனான்ஸ் லிமீடெட், 4மன்றாவது களம், 4மூலிட் 301—315, ஏ விங், 'கனகியா வால் கெரு', அந்சே கடன்தாரர் மற்றும் உடன் கடன்தாரர் பெயர்/கடன் கணக்கு எண்/கிளை சேட்டு டி, பானுப்ரியா பி /NL APO04203 843 3/

FCS-7164

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட் தி ஒபராய் குழும உறுப்பினர்

கார்ப்பரேட் அலுவலகம்: 7 ஷாம் நாத் மார்க், டெல்லி-110054 Telephone: +91 11 23890505, Website: www.eihassociatedhotels.in Email: isdho@oberoigroup.com பதிவு அலுவலகம்: 1/24, ஜி.எஸ்.டி ரோடு, மீனம்பாக்கம், சென்னை —600 027 Telephone: +91-44-2234-4747

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு காகித வடிவிலான பங்குகளின் பரிமாற்ற கோரிக்கைகளை மீண்டும் வைப்பதற்கான சிறப்பு சாளரம்

ஜூலை 2, 2025 தேதியிட்ட செபி சுற்றறிக்கை எண். SEBI/HO/MIRSD/ MIRSD-PoD/P/ CIR/2025/97ன் படி, நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்கள், முதலீட்டாளாகளும், காகித வடிவிலான பங்குகளை மாற்றுவதற்கு வசதியாக ஜூலை 7, 2025 முதல் ஜனவரி 6, 2026 வரை ஆறு மாத காலத்திற்கு ஒரு சிறப்புச் ாளரம் திறக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் ஏப்ரல் 1, 2019க்கு முன்பு பரிமாற்ற பத்திரங்களை தாக்கல் செய்த ஆவணங்கள் செயல்முறையில் உள்ள குறைபாடு அல்லது வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட திருப்பி அனுப்பப்பட்ட/ ஏற்றுக் கொள்ளாதவைகளுக்கு இந்த வசதி பங்குதாரர்கள் முதலீட்டாளாகளுக்குக் கிடைக்கிறது. தகுதியுள்ள பங்குதாராகள்/முதலீட்டாளாகள் தேவையான ஆவணங்களை நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு வழங்கலாம்: எம்யுஎப்ஜி இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட், நோபல் ஹைட்ஸ், 1வது தளம், மனை எண். NH-2 LSC, C-1, பிளாக், சாவித்ரி ் மார்க்கெட் அருகில், ஜனக்புரி, புதுடெல்லி 110058.

இந்தக் காலகட்டத்தில், பரிமாற்றத்திற்காக மீண்டும் தாக்கல் செய்யப்படும் பத்திரங்கள் (பட்டியலிடப்பட்ட நிறுவனம்/ RTAவிடம் நிலுவையில் உள்ள . கோரிக்கைகள் உட்பட) RTAவால் அனைத்து ஆவணங்களும் முறையாக ஆய்வ செய்யப்பட்ட பின், டீமேட் முறையில் மட்டுமே வழங்கப்படும். தாக்கல் செய்பவர் ஒரு டீமேட் கணக்கை வைத்திருக்க வேண்டும் மற்றும் பரிமாற்ற ஆவணங்கள் மற்றும் பங்குச் சான்றிதழ்களுடன் தனது வாடிக்கையாளா் முதன்மைப் பட்டியனை ("CML") வழங்க வேண்டும். பங்குதாராகள்/முதலீட்டாளாகள் பரிமாற்றமற்றும் <u>உமேட்</u> கோரிக்கைகளுக்கு உரிய செயல்முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்

ஜனவரி 6, 2026 க்குப் பிறகு சமா்ப்பிக்கப்படும் பரிமாற்றக் கோரிக்கைகள் நிறுவனம் ு RTA ஆல் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஏதேனும் கேள்விகளுக்கு, எங்கள் RTAவை delhi@in.mpms.mufg.com என்ற

. மண்ணஞ்சல் முகவரியிலும், நிறுவனத்தை isdho@oberoigroup.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்டுக்காக இடம்: டெல்லி தேஜஸ்வி தீக்ஷித் **தேதி : 23 ஜூலை, 202**5

சொத்து பத்திரம் தொலைந்து போனது சம்மந்தமாக

தக்க சன்மானம் வழங்கப்படும்.

MIRAE ASSE

In order to impart an insight on mutual fund, to educate and create awareness among the investors about the financial market, Mirae Asset Mutual Fund undertakes numerous events and activities at various places across the country and in number of ways such as conducting Investor Awareness Programs (IAPs) / seminars, contents on investor awareness in print media (newspapers, magazines etc.) and programs on Mutual Funds in electronic media (TVs, radios etc.).

In this regard, please see below schedule of upcoming IAP:

Date	Time	Address
July 26, 2025	4:00 P.M.	The Savera, 146, Dr. Radha Krishnan Salai, Mylapore, Chennai, Tamil Nadu - 600 004.

MIRAE ASSET MUTUAL FUND (Investment Manager: Mirae Asset Investment Managers (India) Private Limited. CIN - U65990MH2019PTC324625) Registered & Corporate Office: 606, 6th Floor, Windsor Building, Off CST Road, Kalina, Santacruz (E)

Mumbai - 400098. ☎ 1800 2090 777 (Toll free), ⊠ customercare@miraeasset.com ⓐ www.miraeassetmf.co.ir

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

VASTÊ

வாஸ்து ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் யூளிட் எண். 203 & 204, 2வது தளம், ஏ விங், நவ்பாரத் எஸ்டேட், ஐக்காரியா பண்டர் மார்க் சாலை செவ்ரி (மேற்கு), மும்பை 400 015, மகாராஷ்டிரா CIN No.: U65922MH2005PLC272501

சுவாதீனம் எடுத்த அறிவிப்பு

கீழே கையொப்பமிட்டுள்ள **வாஸ்து ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின்** அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அவர்கள், 2002ம் ஆண் கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக் சட்டத்தின் கீழும், மேற்சொன்ன சட்டத்தின் 13(12)வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழும், 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்கள் தோன உரிமை (அமலாக்க) விதிகள், 9வது விதிமுறைக்கு ஏற்பவும் கீழ்க்கண்ட கடன்தாரர்களுக்கு டிமாண்ட் நோட்டீசை வெளியிட்டது. அந்த மதான உரிமை (அமலாகக) வதுகள், 'சவது விதமுறைகளு வறப்படிய கழக்களைட் கட்டைதாராகளுகளு டியாண்ட்ட தாட்டீட்டன 'சைய்பட்டது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கீழ்குறிப்பிட்டுள்ள தொகை மற்றும் மேலும் மேற்சொன்ன டிமாண்ட் நோட்டிஸ் தேதியிலிருந்து நோட்டிஸ் கிடைத்த அறுபது (60) நாட்களுக்குள் திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார். கடன்தாரர்கள் மேற்சொன்ன தொகையை திரும்பச் செலுத்த தவறியதால், கீழே கையொப்பமிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியானவர், கீழ்க்குறிப்பிட்டுள்ள சொத்தை மேற்சொன்ன வீதிகளின் 9வது

விதிமுறைக்கு இணங்கவும், கீழ்க்கண்ட தேதியில் சுவாதீனம் எடுத்துக் கொண்டார்.

தைமுறைக்கு ஆணங்கவும், கழக்கணட தேதியில் கவாதீனம் எடுத்துக் கொண்டார். கடன்தாரர் மற்றும் உத்தரவாததாரர்கள் குறிப்பாகவும் மற்றும் பொதுமக்களுக்கு பொதுவாகவும் சொத்துக்களைக் கையாள வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள், மேலும் கூறப்பட்ட சொத்துக்கள் வாஸ்து ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் கிளைக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் மேலும் வட்டி மற்றும் செலவுகளுக்கும் பிணையமாக உள்ளது என்பதால், யாரும் மேற்படி சொத்து தொடர்பாக எந்தவித கையாளுலும் மேற்கொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

வ. எண்.	கடன்தாரர், உடன் கடன்தாரர் டிமாண்ட் நோட்டீஸ் பெயர், கடன் கணக்கு எண். தேதி & தொகை		சொத்து குறித்த விவரம்	சுவாதீன வகை & தேதி
1	ஹரிபாபு கே, கார்த்திகேயன் பி, கே செல்வி,கீதா வைரமுத்து HL0000000115383	11 மார்ச் 25 09 மார்ச் 25 அன்று ரூ.2614881	புளியங்கண்ணு கிராமம், தவலக் மதுரா, வாலாஜா தாலுக்கா, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1131 சதுர அடி நிலம், பழைய சர்வே எண்.1/1 மற்றும் புதிய சர்வே எண்.277/24, ராணிப்பேட்டை இணை 1 சார் பதிவு மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை பதிவு மாவட்டத்தில் உள்ளது. எல்லைகள்: வடக்கு: ராமுவின் சொத்து, தெற்கு சுப்பிரமணியின் சொத்து, கிழக்கு : 4 அடி பொது சாலை, மேற்கு : ஆனந்த கவுண்டரின் நிலம்	17 ஜூலை 2025 அன்று அடையாள சுவாதீனம் எடுக்கப்பட்டது